

kets that matter," Mutsuo Iwai, Japan Tobaccos executive Vice-President, said in the statement. "Akij's substantial market share places us straight at the No 2 position in Bangladesh."

Indonesia and the Philippines.

The strategy is in contrast to rival Philip Morris International Inc, which hasn't made an acquisition of traditional tobacco assets in at

lyst Duncan Fox. He said Japan Tobacco had the balance sheet to do the deal. What matters more is picking an emerging market with the right growth and favourable regulatory climate, he said.

Myntra, Snapdeal, Tatacliq, Jabong and Headphone Zone. The share of e-commerce in overall Harman — JBL Lifestyle products sales revenue at present is approximately 50 per cent.

## Indian, Israeli firms in blockchain tech tie-up for genetics

**M SOMASEKHAR**

Hyderabad, August 6

Mapmygenome, a molecular diagnostics company has tied up with Digital DNAtix Ltd, an Israel-based blockchain genetics company to give a fillip to the way people can use their personal genome data in healthcare.

The Israeli firm has a direct to consumer (D2C) platform, which provides the full range

of genome testing and access to services and solutions on the blockchain.

### Advantages

The platform facilitates a person to anonymously upload partial or full genome sequences onto the platform. Thereafter, have access to the data to make informed decisions. Secondly, it links individual users in search of ge-

netically-based health and lifestyle solutions with products and services that fit their needs.

For scientific work, the platform allows researchers to use the anonymous DNA stored to create tests, research and design new treatments, says Ofer A Lidsky, Chief Executive Officer of DNAtix.

Mapmygenome, the Hy-

derabad-based firm at present offers a range of genetic tests. With this collaboration it will be able to extend users the flexibility to explore their genetic makeup in new ways with security and anonymity as a top priority. "It will give more power to consumer to ensure security of personal, genetic data", Anu Acharya, CEO of the company told *BusinessLine*.



## DALMIA BHARAT SUGAR AND INDUSTRIES LIMITED

Regd. Office : Dalmiapuram - 621 651, Distt. Tiruchirapalli (Tamil Nadu)

Phone : 011 23465100, Fax (011) 23313303

Email : invhelp@dalmiasugar.com . Website : www.dalmiasugar.com . CIN : L26942TN1951PLC000640

Extract of Unaudited standalone financial results for the quarter ended 30-06-2018

(₹ Lakhs)

S.No.	Particulars	For the Quarter ended			For the year ended
		30-06-18	31-03-18	30-06-17	31-03-18
		Unaudited	Audited	Unaudited	Audited
1	Total Income from Operations	66,183	49,230	67,477	2,30,825
2	Net Profit/ (Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items.)	6,475	(3,415)	6,513	14,787
3	Net Profit/ (Loss) for the period before Tax (After Exceptional and/or Extraordinary items.)	6,475	(3,415)	6,513	14,787
4	Net Profit/ (Loss) for the period after Tax (After Exceptional and/or Extraordinary items.)	6,204	(1,256)	5,510	13,410
5	Total Comprehensive Income for the period [comprising profit/(Loss) for the period (after tax) and other comprehensive income (after tax)]	485	(4,260)	10,161	21,839
6	Equity Share Capital	1,619	1,619	1,619	1,619
7	Earning per Share (of ₹ 2 each)				
a)	Basic	7.66	(1.55)	6.81	16.57
b)	Diluted	7.66	(1.55)	6.81	16.57

### Notes :-

- The results have been reviewed by the audit committee and approved by the Board of Directors in their meeting held on Aug 06, 2018
- Post the applicability of Goods and Service Tax (GST) with effect from 1 July 2017, revenue from operations are disclosed net of GST. Accordingly, the revenue from operations and excise duty expenses for the quarter ended 30th June 2018 are not comparable with the previous periods presented in the results.
- The above is the extract of the detailed format of quarterly financial results filed with the stock exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the quarterly financial results are available on the Stock Exchange websites, www.nseindia.com and www.bseindia.com and on the Company website www.dalmiasugar.com.

For Dalmia Bharat Sugar and Industries Limited

Place: New Delhi  
Date: Aug 06, 2018

J. S. Bajjal  
Chairman



ஆலோசனை...



சென்னையில் வரும் ஜனவரி மாதம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆலோசனைக்கூட்டம்.

இலவச தங்கும் விடுதி: வெங்கய்ய நாயுடு ரூ.5 லட்சம் நிதி உதவி

சென்னை, ஆக. 6: சென்னை சேத்துப்பட்டில் அரிஜன சேவா சங்கம் சார்பில் கட்டப்பட்டு வரும் ஏழை மாணவிகளுக்கான இலவச தங்கும் விடுதியின் கட்டுமானப் பணிக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு ரூ. 5 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார்.



சேத்துப்பட்டில் உள்ள எஸ் ஆர்எஸ் சர்வோதயா மகளிர் விடுதி வளாகத்தில் அரிஜன சேவா சங்கம் சார்பில் 228 அறைகளுடன் கூடிய மாணவிகளுக்கான இலவச தங்கும் விடுதி கட்டப்பட்டு வருகிறது. அண்மையில், அரிஜன சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற நிர்வாக தேர்தலின் போது, இவ்வாறு நிதி உதவி அளிப்பதாக அறிவித்தார். அதன் பின்னர்...

சென்னையில் கம்பன் விழா ஆக.10-இல் தொடக்கம்

சென்னை, ஆக. 6: சென்னையில் 44-ஆவது ஆண்டு கம்பன் விழா வரும் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 10) தொடக்கி சூழிற்றுக்கிழமை வரை மூன்று நாள் நடைபெறவுள்ளது. விழாவில் பட்டிமன்றப் பேச்சாளர் சாலமன் பாப்பையாவுக்கு கம்பர் விருது வழங்கப்படுகிறது.



சென்னையில் நடைபெறவுள்ள கம்பன் விழா குறித்து பேட்டியளித்த கம்பன் கழகத்தின் தலைவர் இராம. வீரப்பன், உடன் (இடமிருந்து) துணைத் தலைவர் எவின் சரவணன், செயலர் இலக்கியவீதி இனியவன், துணைச் செயலர் சாரதா நம்பி ஆகியோர்.

இது குறித்து கம்பன் கழகத்தின் தலைவர் இராம. வீரப்பன், துணைத் தலைவர் எவின் சரவணன், செயலர் இலக்கியவீதி இனியவன், இணைச் செயலர் சாரதா நம்பி ஆகியோர் சென்னையில் வியாபகக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: கம்பன் கழகத்தின் 44-ஆவது ஆண்டு விழா 'கம்பனி' மகளிர் மாண்பு என்ற மையக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு சென்னை மயிலாப்பூர் பாக்டர் ராதாகிருஷ்ணன் சாலமையில் உள்ள ஏவிஎம்ராஜேஸ்வரி கல்யாண மாண்பு பணிக் குழு பொதுமக்கள் உதவி 5 மணிக்கு தொடங்குகிறது.

சாலமன் பாப்பையாவுக்கு விருது: விழாவில் தேவங்கானா உயர் நிதிமன்ற நிதிப் பேரரசாங்கப் பிரமணியன் கலந்துகொண்டு சாலமன் பாப்பையாவுக்கு கம்பர் விருது, சாங்கிரஸ் மூத்த தலைவர் குமாரி அனந்தகுமார் ரோசியார் கே.கே.வாமிநாதன் நினைவுப் பரிசு, ரோசியார் வ.ஜெயதேவனுக்கு கம்பன் விருது வழங்கப்படும்.

சுழகத்தின் நிறுவனர் நிதிபதி மு.மு. இன்மாயில் நினைவுப் பரிசு ஆகிய வற்றை வழங்குவது உள்ளார். இதைத் தொடர்ந்து கலை, இலக்கியத் துறைகளில் புகழ்மூட்டி விளங்கும் 16 பேருக்கு பரிசுகளும், மாநில அளவிலான இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும்.

பொழிவாளர் இலங்கை ஜெயராஜ் நடுவராகப் பங்கேற்கும் வழக்காடு மன்றம் நடைபெறும். பிற்பகல் 3 மணிக்கு 'அமுதக் கடலில் ஆறு துளிகள்' என்ற தலைப்பில் நெறியாளர் இரா.மாத் தலைமையில் நடைபெறும் மாணவர் அரங்கத்தில் 6 மானவ, மாணவிகள் பங்கேற்றுப் பேசவுள்ளனர். மாலை 5 மணிக்கு 'கம்பனும் சுவாதித் திருநாளும்' என்ற தலைப்பில் சொற்பொழிவாளர் சாரதா நம்பி ஆரூர் இசைப் பரப்பு சிறப்பு நிகழ்ச்சியாகும்.

மாலை 5 மணிக்கு 'கம்பனும் சுவாதித் திருநாளும்' என்ற தலைப்பில் சொற்பொழிவாளர் சாரதா நம்பி ஆரூர் இசைப் பரப்பு சிறப்பு நிகழ்ச்சியாகும். மாலை 6 மணிக்கு ரோசியார் தென்குளம் இரண்டாவது நாளை சனிக்கிழமை காலை 11.30 மணிக்கு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும்.

1,167 அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்கள் நியமனம்

சென்னை, ஆக.6: தமிழகத்தில் கடந்த சில நாள் காலமாக நடைபெற்ற ஆன்லைன் கல்வியாற்றல் மூலம், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 1,167 அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாதிலத்தில் உள்ள காலி பணியிடங்கள் அடிப்படையிலும், ஆசிரியர்களின் சீனியாரிட்டி அடிப்படையிலும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாகப் பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. இதற்காக பதவி உயர்வு கல்வியாற்றல் அந்தர்த் மாவட்டங்களில் நடைபெறுகிறது.

இந்த நிலையில் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு குறித்து முதுநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் நிதிமன்றத்தில் தொடர்ந்து வகு குறித்து மதுரை நிதிமன்றம் மூன்று ஆண்டுகளாக உயர்நிலைப் பள்ளிகளில் காலியாக இருந்த 1,200-க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.

இதைத் தொடர்ந்து பள்ளிகளில் மாணவர்களுக்கான அரசின் திட்டங்களைச் செயல்படுத்துதல், கற்றல்-கற்பித்தல் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களை நிரப்பக்கோரி பல்வேறு கட்சியினர், ஆசிரியர் சங்கங்கள், கல்வியாளர்கள் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.

கொடையாளர்களுக்கு சுழற் கோப்பை...



சென்னை குமார ராணி மீனா முத்தையா மகளிர் கல்லூரியில், சென்னை தன்னார்வ குழுதிட்கொடை முகமையினால் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், அருமாமக்கம் டி.ஜி.வைணவக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டமானவர்களுக்கு சுழற் கோப்பை வழங்கிய ஓய்வெப்பற்ற காவல்துறை அதிகாரி கலியபெருமாள், உடன் கல்லூரி முதல்வர் இராம. கணேசன், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் டி.என்.பி.ராமா, ரோசியார் பா.விஜயகுமார் உள்ளிட்டோர்.

பசுமை வழிச்சாலைத் திட்ட வழக்கு நீதிமன்றக் கட்டணத்திலிருந்து விவசாயிகளுக்கு விலக்கு

சென்னை, ஆக. 6: சென்னை -சேலம் பசுமை வழிச்சாலைத் திட்டத்துக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ள 35 விவசாயிகளுக்கு நீதிமன்றக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிமன்றம் பி.எஸ்.சிவசுந்தரன், பவானி கப் பராயன் ஆகியோர் அடங்கிய அம்மவு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான வழக்குரைஞர் கே.பாலு, இந்த விவகாரம் தொடர்பாக 35 விவசாயிகள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது; இவர்கள் அனைவரும் ஏழை விவசாயிகள்; எனவே, அவர்களுக்கு நீதிமன்ற கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கவேண்டும் என்றார்.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம், 35 விவசாயிகளுக்கு நீதிமன்றக் கட்டணத்தை செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து விசாரணையை வரும் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Table with financial data for DALMIA BHARAT SUGAR AND INDUSTRIES LIMITED. Columns include S.No., Particulars, and financial figures for various periods.

Department of Posts, India O/o the Mail Motor Service, Chennai-600 006. TENDER NOTIFICATION. Online tenders in Two Bid systems (Technical & Commercial) are invited by the Manager, Mail Motor Service Greams Road, Chennai - 600 006...

CENTRAL PUBLIC WORKS DEPARTMENT NOTICE INVITING e-TENDERS. The Executive Engineer (E), Chennai Central Electrical Division-II, Central P.W.D., No.26, Haddows Road, Shastr Bhavan, "B" Wing, 1st Floor, Chennai - 6, Ph: - 044-28278682, invites on behalf of President of India online Tenders from the eligible contractors of CPWD enlisted in Electrical / Composite Category in Single Bid system for the following work:-

GOVERNMENT OF TAMILNADU THOOTHUKUDI CITY MUNICIPAL CORPORATION TAMILNADU SUSTAINABLE URBAN DEVELOPMENT PROJECT INVITATIONS FOR BIDS (IFB) E-Procurement Notice NATIONAL COMPETITIVE BIDDING Bid No. : 1. 16/2018-19, 2. 17/2018-19, 3. 18/2018-19, and 4. 19/2018-19. The Government of India has received financing from the World Bank towards the cost of Tamil Nadu Sustainable Urban Development Project and intends to apply a part of the funds to cover eligible payments under the contracts for construction of works as detailed below.